

## Tamil Murli Quiz 05-03-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்யக்: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

நீங்கள் குழந்தைகள் குடும்ப விவகாரத்தில் இருந்தாலும் தந்தையை நினைவு செய்து கொண்டே தமோ பிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆகிவிடுகிறீர்கள் . எதனால்?

- A. ☐ தந்தையின் குழந்தைகளாக ஆகி இருப்பதால்
- B. ☐ போன கல்பத்தில் ஆகி இருந்ததால்
- C. ☐ தந்தையின் கையை பிடித்துள்ளதால்
- D. ☐ டிராமாவில் அதுபோல பதிவாகி உள்ளதால்

Q.2) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

குழந்தைகளுக்கு உள்ளுக்குள் எந்த ஒரு மகிழ்ச்சி இருக்க வேண்டும்?

- A. ☐ ஞானக்கடல் தந்தை தினமும் நமக்கு ஞான ரத்தினங்களின் தட்டுகளை நிரப்பிக்கொடுக்கிறார் என்ற மகிழ்ச்சி
- B. ☐ ஞானக்கடல் தந்தை நம்மை 21 பிறவிகளுக்கு ராஜாவாகச்செய்கிறார் என்ற மகிழ்ச்சி
- C. ☐ ஞானக்கடல் தந்தை நம்மை பத்தரிலிருந்து பாவனமாகச்செய்கிறார் என்ற மகிழ்ச்சி
- D. ☐ சத்யுகத்தில் நமக்கு நோய் வராது, சுகமோ சுகம் இருக்கும் என்ற மகிழ்ச்சி

Q.3) சரியான மூன்று விடைகளை தேர்ந்தெடுக்கவும்

இதய சிம்மாசனதாரியாக ஆவதற்கான விதி என்ன?

- A. ☐ தாய் தந்தையருக்கு உண்மையானவர்களாக நடந்து கொள்வது
- B. ☐ தாய் தந்தையரை முழுமையாக பின்பற்றுவது
- C. ☐ அவர்களுடைய ஸ்ரீமத் படி நடப்பது
- D. ☐ மற்றவர்களையும் தனக்கு சமமாக ஆக்குவது

Q.4) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

தூய்மையற்ற மனிதர்கள் என் தூய்மையான மனிதர்கள் முன் சென்று நமஸ்கரிக்கின்றனர்?

- A. ☐ அவர்கள் தெய்வீக குணம் நிறைந்தவர்களாக இருப்பதால்
- B. ☐ அவர்கள் தேவதைகளாக இருப்பதால்
- C. ☐ அவர்களுக்கு தந்தை ஆஸ்தி அளித்திருப்பதால்
- D. ☐ அவர்கள் முள்ளிலிருந்து மலர்களாக ஆகியிருப்பதால்

Q.5) சரியான விடைகளை பொருத்துக

	Choice		Match
A	சத்யுகத்தில் எந்த முயற்சி செய்ய மாட்டோம்	1	தெய்வீக குணங்களை தாரணை செய்யும் முயற்சி
B	நாம் எப்போதும் சோதனை செய்ய வேண்டியது	2	எந்தளவிற்கு பாபாவை நினைவு செய்து தமோ பிரதானத்திலிருந்து சதோ பிரதானம் ஆகி இருக்கிறோம் என்பதை
C	விகாரம் உணவு. அது இல்லை என்றால் இறந்துபோய் விடுவோம் என்று சொல்பவர்கள்	3	தங்கக்கர்களால் ஆனா மாளிகை
D	மலர்களின் அரசன் என்று யாருக்கு சொல்லலாம்	4	பிரம்மா
E	பாபா தத்தெடுக்கும் முதல் மனைவி	5	அஜாமில் போன்ற பாவிகள்
F	இங்கு யாரும் உருவாக்க முடியாத மாளிகை	6	லட்சுமி-நாராயணன்

- Q.6) சரியா தவறா என்று குறிக்கவும்  
எப்படி உணவு அவசியமோ அதுபோல இந்த விகாரங்களும் கூட உணவாகும். இது இல்லை என்றால் இறந்துபோய் விடுவோம் என்று சிலர் கூறுகிறார்கள். இது சரியா?
- A. ☐ சரி  
B. ☐ தவறு
- Q.7) சரியா தவறா என்று குறிக்கவும்  
சந்யாசிகளுடயது துறவற மார்க்கம் . அதில் யாரும் தாய்-தந்தை என்று சொல்வதில்லை. இங்கே நீங்கள் மம்மா-பாபா என்று சொல்கிறீர்கள். மற்ற சத் சங்கங்கள் அனைத்தும் துறவற மார்க்கமாகும்.
- A. ☐ சரி  
B. ☐ தவறு
- Q.8) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்  
நீங்கள் உடன் எடுத்துச்செல்லும் ஒரே ஒரு பொருள் என்ன?
- A. ☐ பாவம், புண்ணியம்  
B. ☐ கர்மத்தின் கணக்கு வழக்கு  
C. ☐ தந்தை கொடுக்கும் ஆஸ்தி  
D. ☐ ஞான ரத்தினங்கள்
- Q.9) சரியா தவறா என்று குறிக்கவும்  
ஆத்மா வயோதிகம் அடைந்துவிடும் பொது கல்புத்தி உடையதாக ஆகிறது .
- A. ☐ சரி  
B. ☐ தவறு
- Q.10) கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்  
ஞானத்தின் விஷயங்களை தவிற வேறு எதயாவது கேட்டார்கள் என்றால் \_\_\_\_\_ என்று புரிந்து கொள்ளுங்கள் என்று பாபா கூறுகிறார்.
- A. ☐ இராவண வம்சத்தினர்  
B. ☐ அசுரர்கள்  
C. ☐ முட்டாள்கள்  
D. ☐ சைதான்கள்